

|| அஷ்டமஹிஷீயுக்தக்ருஷ்ணஸ்தோத்ரம் ||

ஓம் || ஹ்ருத்குஹாஸ்ரிதபக்ஷீம்த்ர வல்குவாக்யைஃ க்ருதஸ்துதே |
தத்கருத்கம்தராருட ருக்மிணீஸ நமோஸ்து தே || ௧ ||

அத்யுந்நத்யாகிலைஃ ஸ்துத்ய ஸ்ருத்யம்தாத்யம்தகீர்தித |
ஸத்யயோஹித ஸத்யாத்மந் ஸத்யபாமாபதே நமஃ || ௨ ||

ஜாம்பவத்யாஃ கம்புகம்தாலம்பிஜ்ரும்பிகராம்புஜ |
ஸம்புத்ர்யம்பகஸம்பாவ்ய ஸாம்பதாத நமோஸ்து தே || ௩ ||

நீலாய விலஸத்பூஷாஜாலாயோஜ்ஜ்வலமாலிநே |
லோலாலகோத்யத்பாலாய காலிம்தீபதயே நமஃ || ௪ ||

ஜைத்ரசித்ரசரித்ராய ஸாத்ரவாநீகம்ருத்யவே |
மித்ரப்ரகாஸாய நமோ மித்ரவிம்தாப்ரியாய தே || ௫ ||

பாலானேத்ரோத்ஸவாநம்தலீலாலாவண்யமூர்தயே |
நீலாகாம்தாய தே பக்தாவாலாயாஸ்து நமோ நமஃ || ௬ ||

பத்ராய ஸ்வஜநாவித்யாநித்ராவித்ராவணாய வை |
ருத்ராணீபத்ரமூலாய பத்ராகாம்தாய தே நமஃ || ௭ ||

ரக்ஷிதாகிலவிஸ்வாய ஸிக்ஷிதாகிலரக்ஷஸே |
லக்ஷணாபதயே நித்யம் பிக்ஷுஸ்லாக்யாய தே நமஃ || ௮ ||

ஷோடஸஸ்த்ரீஸஹஸ்ரேஸம் ஷோடஸாதீதமச்யுதம் |
ஈடேத வாதிராஜோக்தப்ரௌடஸ்தோத்ரேண ஸம்ததம் || ௯ ||

|| இதி ஸ்ரீமத்வாதிராஜயதிக்ருதம்
அஷ்டமஹிஷீயுக்தக்ருஷ்ணஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||